

கையிருப்பு வைத்துக்கொள்ளும் நிதிக்கான பங்களிப்பு மற்றும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளாக வரி விதிப்பில் உயர்வு ஏதுமில்லாத வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு ப்ராம்ப்ட்டன் மாநகர மாமன்றம் ஒப்புதல் வழங்கியது

**சமுதாய நன்மையே முதன்மையானது: சேவைகளை மேம்படுத்தல் மற்றும் எதிர்காலத்திற்கு தயாராதல்**

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 26, 2020) – நகரின் மாமன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

நடப்பு மாமன்றத்தின் ஆயுட் காலத்திற்குள்ளாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வரி உயர்வு ஏதுமில்லாத (சொத்து வரியில் 0% உயர்வு) வரவு செலவு திட்டமாகும் இது.

மாநகரின் திட்டப்பணிகள் மற்றும் சேவைகளின் அளவுகள் உள்ளது உள்ளபடியே பேணுவது அல்லது உயர்வு கொண்டிருப்பதை இந்த வரவு செலவு திட்டம் உறுதி செய்கிறது; மாநகரின் உள்கட்டமைப்பு நிலைத்து நிற்கும் வகையில் வரிவிதிப்புக்கள் செய்யப்படுவது தொடர்கின்றன; இப்படியான முதலீடுகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கான வாய்ப்புக்களை கட்டமைக்க தொடர்ந்து உதவுகின்றன.

**இந்த எண்கள் சொல்ல வருவது என்னவென்றால்**

- ஒப்புதலளிக்கப்பட்ட இந்த 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் வரி வருவாய் பொருத்த வரை சொத்து வரி உயர்வு ஏதுவும் செய்யப்படவில்லை (அதாவது 0% வரிஉயர்வு) ..
- 2020 ஆம் ஆண்டிற்கான வரிவிதிப்பு என்னென்ன? நகர அளவில் 0.0% + பிராந்திய அளவில் 1.3% + பள்ளி வாரியங்கள் 0% = (எல்லாம் சேர்ந்து)1.3% (சராசரியாக ஒவ்வொரு வீட்டிற்குமாக \$64 மட்டுமே)
- மாநகரின் இயக்க செயல்பாடுகளுக்கான செலவினங்கள் \$47 மில்லியன் எனும் அளவிற்கு அதிகரிக்கின்றன. இதற்கான நிதியானது வரிவிதிப்பில் மதிப்பீடு அதிகரிப்பு, வருவாய் வளர்ச்சி மற்றும் மழை வெள்ளம் அகற்றுவதற்கான கட்டண விதிப்பு ஆகியவற்றின் மூலம் திரட்டப்படும்.
- 2020 ஆம் ஆண்டிற்கான வரிவிதிப்பு \$977 மில்லியன் நிதிக்கான திட்டம்; இயக்க செலவுகளுக்கு (அலுவலர் ஊதியம், பராமரிப்பு, பயன்படுத்தும் பொருட்களுக்கான செலவினம், ஒதுக்கீட்டு நிதி) \$755 மில்லியன் மற்றும் முதலீட்டு வகையில் \$222 மில்லியன் (பொருள் கொள்முதல், உடமைகளில், அதாவது சாலைகள் மற்றும் கட்டிடங்களில் மாற்றம்பெரிய அளவிலான பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் முதலானவை).

- மாநகரின் வரவு செலவு திட்டத்தில் மாநகரின் தனி கையிருப்பு ஒதுக்கீட்டுக்காகவும் மாநகரின் நிதி நிலைமையை வலுப்படுத்தும் முகமாகவும் இது வரியில்லாதபடி \$110மில்லியன் பங்களிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
- 2020 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் 1% வரி விதிப்பு போக்குவரத்துக்காகவும் மற்றும் 2% வரிவிதிப்பு பேருந்துகள், சாலைகள் மற்றும் வசதியமைப்புக்கள் நல்ல நிலைமையில் இயங்குவதை உறுதிப்படுத்தவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது; இது மாநகரம் கட்டமைக்கப்படுவதை உறுதி செய்யும்.

### நமது நகரத்தை கட்டமைத்தல் – முதலீட்டு வகை வரவு செலவின் முக்கிய அம்சங்கள்

- எட்டு மின்சார பேருந்துகள் உள்பட பல பேருந்துகள் கொள்முதல் செய்ய \$52மில்லியன்
- சாலைகளைப் புதுப்பிக்க மற்றும் தடையிலா போக்குவரத்துக்காக \$41மில்லியன்
- மூன்றாண்டுக் காலத்தில் விளையாட்டுக்களங்கள், தடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த \$9.8மில்லியன்
- சென்சரி கார்டன்ஸ் (Century Gardens) மற்றும் சவுத் ஃப்ளெட்சர்ஸ் ரிக்ரியேஷன் மையத்தில் (South Fletcher's Recreation Centres) இரண்டு இளைஞர் மையங்கள் அமைக்க \$2மில்லியன்
- சமுதாய பாதுகாப்பு மண்டலங்களில் மூன்றாண்டு காலத்திற்குள்ளாக, ஃபோட்டோ ராடார் அமைக்க \$650,000

### சமுதயத்தினால் உருவம் கொடுக்கப்படுகிறது

2020 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் பொதுமக்களும் தங்கள் கருத்துக்களைக் கூற பல எண்ணிக்கையிலான வாய்ப்புக்களை நகர நிர்வாகம் வழங்கியது; இதில் மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் டெலிஃபோன் டவுன் ஹால் ஆகியவை அடக்கம்; சுமார் 7500 பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

வசிப்பிடவாசிகள், நிறுவன அமைப்புக்கள் மற்றும் இதரவகையில் பங்குபெறுகிறவர்கள் வரவு செலவுத்திட்டக் குழுவிடம் சமர்ப்பித்த கருத்துக்கள்/ஆலோசனைகளை நகர நிர்வாகம் காது கொடுத்து கேட்டது.

வரவு செலவுத்திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு நகருக்கென இருக்கும் வலைத்தளமாகிய [www.brampton.ca/budget](http://www.brampton.ca/budget) க்கு செல்லவும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“நகர் மன்றமானது, 2020 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது; இதன் விளைவாக இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக வரி உயர்வு செய்திருக்காத கனடாவின் ஒரே பெரிய நகரமாக ப்ராம்ப்ட்டன் திகழ்கிறது. வளர்ந்து வரும் நகரத்தின் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும் முகமாக, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வகையில் விதிக்கப்படும் வரிகள் மூலமாக செய்யப்படும் முக்கிய

முதலீடுகள் வரவு செலவு திட்டத்தில் அடங்கும். நகரத்தின் வரலாற்றிலேயே எப்போதும் இருந்திருக்காத மிகப்பெரிய கையிருப்புக்கான ஒப்புதல் வரவு செலவு திட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது.”

- *பேட்ரிக் ப்ரவும், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்; தலைவர், வரவு செலவுத் திட்டக் குழு*

“எங்களுடைய 2020 வரவு செலவுத்திட்ட செயல்முறையானது ஒரு கூட்டு அணுகுமுறையாகும்; இதில் 7,500 குடியிருப்பாளர்கள் இதற்கான செயல்பாட்டில் பங்கேற்றனர் மற்றும் பல குடியிருப்பாளர்கள் பட்ஜெட் கமிட்டியின் பிரதிநிதிகள் மூலம் தங்கள் கருத்துக்களைக் வழங்கியிருந்தனர். இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நமது வரி செலுத்துவோருக்கான மதிப்பை நகர நிர்வாகம் உயர்த்தியிருக்கிறது; இதனை உறுதி செய்த வகையில் நமது நகர் மன்றம் பெருமிதம் கொள்கிறது.”

- *பால் வின்சென்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகல் 1&5; உப தலைவர், வரவு செலவுத் திட்டக் குழு*

“ஒப்புதலளிக்கப்பட்ட 2020 வரவு செலவுத் திட்டமானது நகர் மன்றத்தின் ஆயுட்கால முன்னுரிமை கொண்ட விஷயங்களுடன் ஒத்துப்போகின்ற யுக்திரீதியான முதலீடுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த பொறுப்பான வரவுசெலவுத் திட்டத்தை உறுதி செய்வதில் ஊழியர்களின் தளராத முயற்சிக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்; எதிர்காலத்திற்கென்று தயாராகும் போது உயர்தர சேவைகள் வழங்குவதை மேம்படுத்தி, வரி செலுத்துவோருக்கு உரிய மரியாதை செலுத்துகிறது.”

- *டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் மாநகரம்*

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

#### ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)